1993 அக்டோபர் 28]

மாண்புமிகு திரு. கு. ப. கிருஷ்ணன், வேளாண்மைத்துறை அமைச்சர் :

'' இல்லை ''.

மாண்புமிகு பேரவைத் தலைவர் :—வினாக்கள்—விடைகள் முடிவுற்றன.

குறிப்பு—ஓர் உறையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப் பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிப்பார்க்கப் பெற்றது என்பதைக் குறிக்கும்.

2. ஒத்திவைப்புத் தீர்மானம்.

கோவையில் 26—10—1993 அன்று ஒரு பெண் மருத்துவர் சந்தேகத்திற்குரிய வகையில் காரில் மரணமுற்றிருந்தது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : ஒத்திவைப்புத் தீர்மானம். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரவர்கள், 26—10—1993 அன்று கோவையில் ஒரு பெண் மருத்துவர் சந்தேகத்திற்கிடமான வகையில் காரில் மரணமுற்றது குறித்து, பேரவையின் இன்றைய இதர அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று கோரி அறிவிப்பினைக் கொடுத்துள்ளார்கள். அவையின் இதர அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்கக் கூடிய அளவிற்கு இது எவ்வாறு அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப்பற்றி மிகச் சுருக்கமாக விளக்கக் கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரவர்கள்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றைய தினம் கோவை நகரத்தின் பிரதானமான பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமுற்ற நிலையில் காரிலே ஒரு பெண்ணினுடைய உடல் இருந்திருக்கிறது. அந்த இடம் மாவட்ட நீதிமன்ற—செஷன்ஸ் கோர்ட் சுற்றுச் சுவருக்கு அருகிலே அந்தக் கார் நின்று இருந்திருக்கிறது. அதற்கு மிக அருகாமையில் தாலுக்கா அலுவலகம் இருக்கிறது. அந்தத் தாலுக்கா அலுவலகத்திற்குள்ளாகவே காவல் நிலையம் இருக்கிறது. அந்தக் கார் நின்றிருந்த இடத்திலிருந்து 150 மீட்டருக்கு உள்ளாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கார் நின்றிருந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள்ளாக மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகம் இருக்கிறது.

[திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன்] [1993 அக்டோபர் 28 முற்பகல் 11-35

இவ்வளவு பிரதான பகுதியில் ஒரு பெண்ணினுடைய பிணம் காரிலே பல மணிநேரம் யாரும் பார்க்காமல் கேட்பாரற்ற நிலை யிலே இருந்திருக்கிறது. நேற்றைய தினம் காலையிலே அந்தக் கார் நின்றதற்குப் பக்கத்திலே இருக்கிற ஓட்டல் சிப்பந்தி பார்த்த பிறகு, காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்ததற்குப் பின் னாலே, அவர்கள் வந்து அங்கே பார்த்திருக்கிறார்கள். பார்த்த போது, அந்தப் பெண் ஒரு டாக்டர். ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷ லிஸ்ட். அவருக்கு ஏற்கனவே மணமாகி, கணவன் இல்லை : மரணம் அடைந்துவிட்டார். இரண்டு குழந் தைகளுக்குத் தாயாகி இருக்கிறார். இந்தச் சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் இரண்டாவது முறையாக வேறொருவரை, இன்னொரு டாக்டரை மணந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த மணம் முடிந்த மறுநாள் இரவே, 8½ அல்லது 9 மணி யளவில், அந்தப் பகுதியிலே அந்தக் கார் வந்து நிறுத்தப்பட் டிருந்தது. நிறுத்தப்பட்டிருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். மறுநாள் காலை வரையில் யாரும் பார்க்கவில்லை. போலீசார் பார்த்தபோது, அப்போது பெண்ணினுடைய உடல் காரில் இடது பக்கத்தில், முன்சீட்டில், இடது பக்கத்தில், ஓட்டுநரின் ஆசனத்தில் அல்ல ; அடுத்த ஆசனத்தில் இருந்திருக்கிறது. இடது கையில் ஒரு காயம் இருந்திருக்கிறது. ஊசி போட்டதற் கான அடையாளமுள்ள காயம் அந்தக் காயம். வலது பக்கத்திலே 'சிரஞ்' ஒன்று இருந்திருக்கிறது. விஷ மருந்து இருந்திருக்கிறது. ஆக, தோற்றத்தைப் பார்த்தால், தற்கொலையோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்ன நடைபெற்றிருக்கிறது என்றால் உடலில் குறிப்பாக நெஞ்சிலே நகக் கீறல்கள் இருக்கின்றன. அந்தப் பெண் போராடியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கார் முழுவதுமாக பூட்டப்பட்டிருக்கிறது; 'லாக்' செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கழுத்தி லிருந்த தாலிச்சரடு பானட்டிலே இருந்த ராடிலே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆக, தற்கொலை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி யாரோ கொலை செய்திருக்கக்கூடும் என்று அங்கே இருப்பவர்கள் எல்லாம் கருதுகிறார்கள். இவ்வளவு பெரிய சம்பவம் அங்கே நடைபெற்றிருக்கிறது. பலமணி நேரம் யாரும் பார்க்கவில்லை. ** (குறுக்கீடு.)

மாண்புமிகு டாக்டர் ஜெ. ஜெயலலிதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஒரு பொருளைச் சொல்லிக் குறிப்பிட்டு, இந்தப் பெண் மருத்துவர் சரளா அவர்களின் சந்தேகத்திற்குரிய மரணம் பற்றி இங்கே பேச வேண்டுமென்று உங்களிடம் அனுமதி

** மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

பெற்றிருக்கிறார். அதற்கான பதிலும் என்னிடத்தில் இருக்கிறது. அவர், இப்போது அதை விட்டு விட்டு, வேறு சம்பவங்களைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனவே, வேறு பிரச்சினைகளை அவர் எழுப்ப விரும்பினால் அதற்குத் தனியாக தங்களிடத்திலே அனுமதி பெற்று, வேறு நேரத்தில் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நானே குறுக்கிட வேண்டுமென்று இருந்தேன். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு, குறிப்பிட்ட அந்த ஒரு சம்பவத்திற்குத்தான் நான் அனுமதித்திருந்தேன். பொது விவாதம் போன்ற வேறு விவாதங்கள் நடைபெறுகிறபோது இவற்றை நீங்கள் கிளப்பினால் அவற்றிற்குப் பதில் சொல்லலாம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின்போது அவ்வாறு வேறு வேறு பிரச்சினைகளை எல்லாம் கேட்கலாமா என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கே பதட்டநிலை நிலவுகிறது என்பதால் அவற்றைச் சொன்னேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அதற்குரிய பதிலை இந்த அவையிலே சொல்ல வேண்டுமல்லவா? அதற்காகச் சொல்கிறேன். (குறுக்கீடு).

மாண்புமிகு திரு. கா. ப. பட்டாபிராமன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு பாயின்ட் ஆப் ஆர்டர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிக விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த மன்றத்தினுடைய விதி 56-ல்,

"A motion for an adjournment of the business of the Assembly for the purpose of discussing a definite matter"...

முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றித்தான் பேச வேண்டுமே தவிர, அதைப் பேசுகிறபோது, போகிற போக்கிலே, இதற்கு முன்னாலே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே, இரண்டு மாதங்களுக்கு முன்னே நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு இந்த அவையினுடைய விதிகள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த அவையினுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வேறு விவாதங்கள் நடைபெறும் நேரத்தில் நீங்கள் இதையெல்லாம் பேசலாம். எனவே, இந்த ஒரு பொருள் பற்றிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, நீங்கள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பது நல்லது. அந்த இரண்டு சம்பவங்களை இதோடு இணைக்க வேண்டாம். அவற்றை அவைக் குறிப்பிலேயிருந்து நீக்கிவிடுகிறேன்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கே பொதுவாக பதட்ட நிலை நிலவுகிறது. (குறுக்கீடு).

மாண்புமிகு டாக்டர் ஜெ. ஜெயலலிதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதை நான் மறுக்கிறேன். கோவையில் எந்தவிதமான பதட்டநிலையும் நிலவவில்லை. எனவே, இந்தக் குறிப்பிட்டச் சம்பவத்தைத் தவிர மற்ற சம்பவங்களைப்பற்றி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட அந்தக் கூற்றுகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி.)

முற்பகல் 11-40

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நான் ஏற்கனவே தெரிவித்ததுபோல, இந்த ஒரு சம்பவம் தவிர, மற்ற சம்பவங்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது பேரவை விதி 56-ன் கீழ் எழுப்ப முடியாததாகையால் அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறேன்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவாதம் நடைபெற வேண்டும் என்றுதான் விதி 56 கூறுகிறதே தவிர, இதைப் பற்றியெல்லாம் கூற முடியாது என்று இல்லை. சரி, நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். என்றாலும் கூட, பலமணி நேரம் காவல் துறையைச் சேர்ந்த யாரும் அங்கே செல்லவில்லை. மறுநாள் காலையில் ஓட்டல் சிப்பந்தி சொல்லுகின்ற வரையில் போலீசார் ரோந்து செல்லவில்லையா? போலீசார் அந்தப் பகுதிக்கே செல்லக் கிடையாதா? போலீசாரைப் பொறுத்த வரையில் அங்கே பக்கத்திலே ஒரு டிராபிக் நிழல் குடை இருக்கிறது. இரவு 8.30 மணி, 9 மணி என்று சொன்னால், பெரும்பாலான பேருந்துகள் அந்த வழியிலேதான் வரும். அந்த வழியாகத்தான் கடந்து செல்லும். கொஞ்சம் அந்தக் கார் இருந்திருக்கின்ற இடத்திற்கு மிகப் பக்கத்திலே, அதாவது 15 கஜம், 10 அடி தூரத்திலேதான், செல்லும். சாதாரணமாக அங்கே காவல் துறையைச் சார்ந்தவர்கள் அந்த டிராபிக் நிழல் குடையிலே இல்லை என்றாலும் நிச்சயமாக ரோந்து சென்றிருக்க வேண்டும். பிரதான சாலை அது. பிரதான பகுதி அது. பிரதான பகுதியிலே நடந்திருக்கின்ற இந்தச் சம்பவத்தை மறுநாள் காலையில் ஓட்டல் சிப்பந்தி சொல்லியதற்குப் பின்னாலேதான் இவர்கள் போய் பார்த்து இருக்கின்றார்கள். அந்த அளவுக்கு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. நான் ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது முக்கியமல்ல. ஒரு

1993 அக்டோபர் 28] [திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியன்]

பிரதான பகுதியில், கோவை நகரத்தில், இப்படிச் சர்வ சாதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதிலே காவல் துறையினருக்கு பலமணி நேரம் தகவல்கூட இல்லை; நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னால், அந்தப் பகுதியிலே இருக்கின்ற மக்கள் மத்தியிலே பீதி நிலவுகிறது. அதைத்தான் நான் இங்கே சொல்ல வந்தேன். முன்னால் நடந்த சம்பவங்களைக் கூடச் சொன்னதற்குக் காரணம் அதுதான்.

அதற்குப் பின்னாலே இப்போது, சம்பவம் நடைபெற்று பல மணி நேரங்களுக்குப் பின்னாலே, காவல் துறையினர் பார்வையிட்ட பிறகு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த நடவடிக்கை-எடுக்கின்ற நடவடிக்கை அத்தோடு இல்லாமல், அண்மையில் தீபாவளிப் பண்டிகை வருகின்றது. எனவே மக்கள் மத்தியிலே பதட்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை காவல் துறையினருக்கு நிச்சயமாக உண்டு. எந்தத் தவறுகள் நடைபெற்றாலும், அந்தத் தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு வந்தாக வேண்டும். அதனால்தான் நான் பழைய சம்பவங்களைக் குறிப்பிட விரும்பினேனே தவிர வேறு காரணம் அல்ல. அதையெல்லாம் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியிலே நிலவுகின்ற பதட்டத்தைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை விரிவாக விவாதித்தாக வேண்டும். ஏனென்றால், எப்படி நடந்தது ; ஏன் நடந்தது என்பதைக் காட்டிலும், பெண் யார் ; பெண்ணின் கணவர் யார் என்பது கூட முக்கியமல்ல ; பெண்ணினுடைய பிணம் பிரதான பகுதியிலே ஒரு காரிலே பல மணி நேரம் இருக்கின்ற வரையில் யாரும் பார்க்கவில்லை ; நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான். எனவே, இது குறித்து விவாதிக்க இந்த அவையின் இதர அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க அனுமதி வேண்டுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு டாக்டர் ஜெ. ஜெயலலிதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 27—10—1993 அன்று அதிகாலை கோவை அரசு கல்லூரிச் சாலையில் ஒரு தனியார் உணவு விடுதிக்குப் பக்கத்தில் TN37 E-1242 என்ற எண் கொண்ட நீல நிற மாருதி காரில் ஓட்டுநரின் இருக்கைக்குப் பக்கத்தில் பெண் மருத்துவ டாக்டர் சரளா அவர்கள் பிணமாகக் கிடந்துள்ளார். அதே சாலையில் எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் காவலர் திரு. ஏ. ஏ. ஜப்பார் என்பவர் காலை 4.30 மணியளவில், காரில் ஒரு பெண்மணி இறந்து கிடப்பதைக் கண்டறிந்து, உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்தில்

புகார் ஒன்றினைக் கொடுத்துள்ளார். இங்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல, ஓட்டல் சிப்பந்தி இந்தத் தகவலைத் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் காவலர் திரு. ஏ. ஏ. ஜப்பார் என்பவர்தான் இந்தத் தகவலைக் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தானாகவே ஊகத்தின் பேரில் இது அதற்கு முன் இரவில் 8.30 மணியளவில் நடந்து இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் எத்தனை மணிக்கு நடந்தது என்று சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் எத்தனை மணிக்கு நடந்தது என்பது காவல் துறைக்கு இன்னும் தெரியவில்லை. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசுகின்றபோது, திரும்பத் திரும்ப, பல மணி நேரம் இந்தப் பிணம் அங்கேயே கிடந்தது. பல மணி நேரம் ஆகியும் காவல் துறை இதைக் கவனிக்கவில்லை. பல மணி நேரம் ஆகியும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அது இரவு நேரம். அதிகாலை 4.30 மணிக்குத்தான் இந்தக் காரை கண்டுபிடித்திருக்கிறார்கள். எதிர்க் கட்டிடத்திலுள்ள ஒரு காவலர் இதைப் பார்த்து சொல்லியிருக்கிறார். எனவே, இரவு நேரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்து இருக்க வேண்டும். நள்ளிரவு நேரத்தில் நடந்ததால்தான் இதை யாரும் கவனிக்கவில்லை. அதிகாலையிலேயே, பொழுது புலர்வதற்கு முன்னாலேயே, இருட்டிலேயே 4.30 மணிக்கு ஒரு காவலர் இதைக் கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்தக் காவல் நிலையத்தில், இது தொடர்பாக, குற்ற எண் 1891/93-ல், சந்தேக மரணம் என்ற பிரிவில், வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (First Information Report) கோவை கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் inquest நடத்தியுள்ளார். பின்னர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை (Post-mortem) செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களுடைய இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.

முற்பகல் 11-45

சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் இறந்து கிடந்த டாக்டர் சரளா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை, அதாவது இ.என்.டி., மருத்துவராகப் பணியாற்றி வந்ததாகவும், அதே நேரத்தில் மேலும் கோவை நகரத்தில் இரண்டு இடங்களில் சொந்தமாக கிளினிக்-ஐ நடத்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது.

1990 ஆம் ஆண்டு டாக்டர் சரளாவின் கணவர் டாக்டர் ராஜேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாகவும், பெண் மருத்துவர் சரளாவிற்கு 11 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருப்பதாகத் தெரிகிறது. காவல் துறையினர் மேற்கொண்ட

1993 அக்டோபர் 28]

[டாக்டர் ஜெ. ஜெயலலிதா]

முதல் விசாரணையில் டாக்டர் சரளாவிற்கும் இன்னொரு தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் தருமலிங்கம் என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் இருவரும் கடந்த 6—11—1992 அன்று நாமக்கல் பாலதண்டாயுதபாணி சுவாமிதிருக்கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்களின் சம்மதத்தை காலப் போக்கில் பெற்றுக் கொண்டு மீண்டும் 25—10—1993 அன்று கோயம்புத்தூர் பந்தய சாலையில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறது. டாக்டர் சரளாவைத் திருமணம் செய்து கொண்ட டாக்டர் தருமலிங்கம் ஏற்கனவே மனைவியை இழந்தவர் என்றும், சில காலம் அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு தற்போது கோவையில் வசித்து வருவதாகவும் அவருக்கு 16 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தெரிகிறது.

மாருதி காரில் டாக்டர் சரளா பிணமாகக் கிடந்தபோது, அவரது இடது மணிக்கட்டுப் பக்கத்தில் Disposible syrange with intravenous Cord, ஒன்று குத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும், மார்பில் சிறு கீறல் தவிர, வேறு வெளிக்காயம் ஏதும் இல்லை என்றும், எதிர்த்துப் போராடியதற்கான தடயம் எதுவும் இல்லை என்றும் தெரிகிறது. Succinyl choline chloride injection I.P. என்ற ஊசி மருந்து பாட்டிலில் பாதி அளவு மருந்து மட்டுமே உள்ள நிலையில் அவரது காலுக்குப் பக்கத்தில் இருந்ததாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு உண்மையை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளேன். எனவே, இது குறித்துக் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொண்டு, ஏற்கெனவே இது சம்பந்தமாக தீவிர விசாரணை, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாலும், இந்தச் சம்பவம் கோவையில் பதட்டத்தையோ, பீதியையோ சிறிதும் ஏற்படுத்தவில்லை என்பதாலும், சட்டம் ஒழுங்கை நாங்கள் எப்பொழுதும் நிலைநாட்டுவோம் (மேசையைத் தட்டும் ஒலி), குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து தக்க தண்டனை அளிப்போம் என்ற நம்பிக்கை மக்களுக்கு எங்கள் மேல் நிரம்பவே உள்ளதால், அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், மக்களின் பெருவாரியான நம்பிக்கையை நாங்கள் பெற்றதால்தான், பழனியிலும், இராணிப்பேட்டையிலும் நாங்கள் வெற்றிபெற்றோம் என்பதால் (மேசையைத் தட்டும் ஒலி), காவல் துறையினர் விரைவிலே தேவையான

நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதால், அவையின் இதர அலுவல்களை, இந்தப் பிரச்சினையை விவாதிப்பதற்காக ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விரிவான இந்த விளக்கத்திற்குப்பின், அவையின் இதர அலுவல்களை ஒத்திவைத்து மேலும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இசைவு மறுக்கப்படுகிறது.

3. சிறப்பு கவன ஈர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்தில் மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து.

முற்பகல் 11.50

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு உறுப்பினர் திரு. மா. சுந்தரதாஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவிளை என்ற மீனவர் கிராமத்தில் 17—9—1993 அன்று சிங்காரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற ஒரு பிரச்சினை குறித்து பேரவை விதி 56-ன் கீழ் பேரவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென்று ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். (குறுக்கீடு). அது நம்முடைய சிங்காரம் அல்ல ; வேறு ஒரு சிங்காரம். நம்முடைய சிங்காரத்திற்கு எந்தக் காலத்திலும் எந்தப் பிரச்சினையும் வராது பேரவை விதிகளின்படி ஒரு நாளைக்கு ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாது என்று இருந்தாலும் பிரச்சினையின் தன்மை கருதி, மாண்புமிகு உறுப்பினர் அவர்களும் வற்புறுத்துகின்ற காரணத்தால் அதை, ‘ஸ்பெஷல் மென்ஷன்’ ஆக அரசாங்கத்திடமிருந்து விளக்கம் கோருகிற வகையில் அதை எழுப்பலாம் என்று அனுமதிக்கிறேன். திரு. மா. சுந்தரதாஸ்.

திரு. மா. சுந்தரதாஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 17—9—1993 அன்று இரவு 8.00 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள என்னுடைய தொகுதியிலே வள்ளவிளை என்ற மீனவர் கிராமத்திலே ஈளை சிங்காரம் என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னாலே நடைபெற்ற சம்பவத்தின் காரணமாக அங்கே ஏற்பட்டிருக்கிற பதட்ட நிலை காரணமாக பாதுகாப்பிற்காக 6 காவலர்கள் அங்கே போடப்பட்டிருக்கிறார்கள். அந்த 6 காவலர்களிலே ஒருவர் திவீதரன் அலைஸ் நடேசன் என்பவர். அவர் சுட்டதினால் இந்த சிங்காரம் இறந்துபோய் விட்டார். அதுகுறித்து ஒருசில கருத்துக்களைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.